2. இரங்கல் தீர்மானங்கள்

(அ) அய்யா வே. ஆனைமுத்து, பெரியாரியச் சிந்தனையாளர் அவர்கள் மறைவு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *பெரியாரியச் சிந்தனையாளர் அய்யா வே. ஆனைமுத்து அவர்கள், 6-4-2021 அன்று மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.*

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, பகுத்தறிவு-சமூக நீதிப் பாதையில் பயணித்து, பொதுத் தொண்டாற்றியவர், மார்க்சிய-பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனர் அய்யா வே. ஆனைமுத்து அவர்கள். அன்னாரது மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

(ஆ) மருத்துவர் எஸ். காமேஸ்வரன், பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் அவர்கள் மறைவு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவர் எஸ். காமேஸ்வரன் அவர்கள், 26-6-2021 அன்று மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.*

மருத்துவர் எஸ். காமேஸ்வரன் அவர்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு மகத்தான சேவை புரிந்து, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் உலக அரங்கில் நற்பெயர் ஈட்டித் தந்த பெருமைக்குரியவர். பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ்மிக்கவர். அன்னாரது மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

(இ) திரு. ஸ்டேன் சுவாமி, பழங்குடியின மக்களின் உரிமைப் போராளி அவர்கள் மறைவு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *பழங்குடியின மக்களின் உரிமைக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காகவும் போராடிய திரு. ஸ்டேன் சுவாமி அவர்கள், 5-7-2021 அன்று மறைவுற்ற*